

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பலாகல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் பலாகல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா

எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2024 மார்ச் 31 இல் உள்ளவாறு வருமான மெய்மையாய்வு அறிக்கையின் பிரகாரம் கைத்தொழில் வரி, தொழில் தகைமை வரி மற்றும் வியாபார வரி மற்றும் வியாபார அனுமதிப் பத்திர வருமான பாய்ச்சலுக்கு உரிய மீளாய்வாண்டின் சிட்டையிடல் வருமானம் ரூபா 141,020 அதிகரித்தும் விளம்பரம் மற்றும் அறிவித்தல் பதாதை வருமானம் சிட்டையிடல் ரூபா 15,575 குறைத்தும் கணக்கீடு செய்யப்பட்டமையால் விரிவான வருமானம் ரூபா 125,445 இனால் அதிகரித்து இருந்தது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	சரியான பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
விடயம் ஒன்றுக்கு உரிய மீளாய்வாண்டின் நிதிக் கூற்றுக்கள் மற்றும் பேரேட்டின் பிரகாரம் பெறுமதி ரூபா 1,752,044 ஆக இருந்த போதும் பட்டோலையின் பிரகாரம் பெறுமதி ரூபா 2,321,014 ஆனமையால் ரூபா 568,970 வேறுபாடு காணப்பட்டது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	நேரெத்த அறிக்கை பட்டோலைகளுடன் இணக்கம் செய்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள் விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2016 திசம்பர் 29 ஆந் திகதிய இலக்கம் 30/2016 என்ற அரச நிர்வாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தி	மீளாய்வாண்டின் போது சபைக்குச் சொந்தமான 12 வாகனங்கள் தொடர்பாக எரிபொருள் எரிவுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.	ஏற்றுக் கொள்கின்றோம்.	சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2018 மார்ச் 19 ஆந் திகதிய இலக்கம் 01/2018 என்ற திறைசேரி செயலாளரின் சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையின் 02(ஆ) பந்தி மற்றும் 2015 யூலை 10 ஆந் திகதிய இலக்கம் 02/2015 என்ற அரச நிதி சுற்றறிக்கை	பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு 01 இற்கும் 05 வருடங்களுக்கும் இடையிலான காலம் கடந்திருந்த 03 வாகனங்களை விற்றுத் தீர்ப்பதற்கு சபையினால் 2024 ஆம் ஆண்டின் போதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக் கொள்கின்றோம்.	சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 5,452,673 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 2,825,621 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானமான மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிட்டப் ட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிட்டப் ட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
i. ஆதன வரியும் வரியும்	1,731,175	1,911,105	1,897,705	43,280	1,582,470	1,772,920	1,743,040	29,880	
ii. வாடகை	2,565,017	3,801,817	3,801,817	1,926,870	2,553,893	2,915,370	2,379,300	1,926,870	
iii. அனுமதிப்பத்திரக் கட்டணம்	386,280	383,225	369,225	14,000	271,220	293,890	293,890	-	
iv. ஏனைய வருமானம்	13,961,500	20,057,432	6,559,523	26,419,800	39,463,360	15,997,115	11,211,463	12,921,891	
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	
மொத்தம்	18,643,972	26,153,579	12,628,270	28,403,950	43,870,943	20,979,295	15,627,693	14,878,641	
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்		சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) வாடகை			
2019 முதல் 2023 வரையான ஆண்டுகளில் இறைச்சிக் கடை வாடகைக்கு வழங்கியதற்காக அறவிட வேண்டிய வாடகை ரூபா 1,869,450 மீளாய்வாண்டின் போதும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.	சட்ட நடவடிக்கைகளை எடுத்து நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.	ரீதியான எடுத்து நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) ஏனைய வருமானம்			
(i) 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு உரிய பல்வேறு வழங்கல்களுக்காக சபைக்குக் கிடைக்க வேண்டிய ரூபா 213,723 மீளாய்வாண்டின் போதும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.		நிலுவைப் பணத்தை அறவிடுவதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.	சட்ட நடவடிக்கைகளை எடுத்து நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ii) கொரோனா செயற்திட்டத்திற்காக சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நலனாளிகளுக்காக பகிர்ந்தளிக்கப்படாத எஞ்சியிருந்த பொருட்கள் தனியார் தரப்பினருக்கு விற்பனை செய்யப் பட்டதுடன் அந்த இருப்பிற்காக ரூபா 382,543 தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.		நிலுவைப் பணத்தை அறவிடுவதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.	சட்ட நடவடிக்கைகளை எடுத்து நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(இ) நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

- (i) மாகாண சபையின் பிரதம நிலுவைப் பணத்தை நிலுவைப் பணத்தை செயலாளரிடம் இருந்து ஏனைய அறவிடுவதற்கு அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் 2024 நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டியதாகக் காண்பிக்கப்பட்ட நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 12,797,815 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 2,899,800 ஆகும்.
- (ii) 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நீலுவை பணத்தை சரியாக மதிப்பீடு முத்திரைக் கட்டணங்களில் முறையே அறவிடுவதற்கு தயாரித்தல் வேண்டும். ரூபா 1,230,600 மற்றும் ரூபா 1,418,500 நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆக சிட்டையிடப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டில் முத்திரைக் கட்டணம் ரூபா 300,000 ஆன ஆகக் குறைந்த பெறுமதியில் மதிப்பீடு செய்யப்பட்டு வருமானக் கூற்றிற்கு எடுக்கப்பட்டிருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரைகள்

பரிந்துரைகள்

உபவிதிகள்

பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை உபவிதிகள் நிறைவேற்றுவதற்காக உபவிதிகள் உபவிதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நினைவேற்றுவதற்காக உபவிதிகள் உபவிதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. விதிக்க வேண்டியிருந்த போதிலும் 2024 திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உபவிதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரைகள்

பரிந்துரைகள்

ஆடியாகல பொது நூலகத்திலும், பொறுப்பு நபர்களிடம் இருந்து முறையான பரிசோதனை புப்போகம பொது நூலகத்திலும் நடத்தி அறவிடுவதற்கு மேற்கொண்டு நடத்திற்கு தொலைந்து போன 87 புத்தகங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் இருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தொடர்பாக ரூபா 23,847 ஆன நடத்தி பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3.3 விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

	கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ)	சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல் செயற்திட்டத்திற்காக 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ரூபா 10 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டிருந்த போதிலும் அந்த செயற்திட்டத்திற்காக ஈடுபடுத்தப்பட்ட வளங்கள் அந்த சபைக்கு வருமானத்தை பெறுகின்ற வகையில் பயன்படுத்தாமல் விளைவற்றுக் காணப்பட்டது.	இலங்கை நியமங்கள் நிறுவனத்தில் இருந்து நீர் மாதிரிகளுக்கு நியம சான்றிதழ் பெறப்படாமையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.	பயன்பாட்டு எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ)	சபையின் வருமானத்தை உயர்த்துவதற்காக 2022 ஆம் ஆண்டின் போது ரூபா 8,699,044 செலவினத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த இன்டலொக் செயற்திட்டம் எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஈடுபடுத்தாமல் விளைவற்றுக் காணப்பட்டது.	இன்டலொக் இயந்திரத்தைப் பழுது பார்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	பயன்பாட்டிற்கு எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ)	கூட்டுப்பசளை உற்பத்தி மற்றும் விற்பனை செயற்திட்டத்திற்காக 2021 ஆம் ஆண்டின் போது ரூபா 16,865,484 தொகை பிரதேச சபையினால் செலவிடப்பட்டிருந்த போதும் செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக வருகை தந்த பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக உரிய செயற்திட்டம் நிறுத்தப்பட்டதன் காரணமாக அந்த சொத்துக்கள் விளைவற்றுக் காணப்பட்டதுடன் செயற்திட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த சில நிர்மானங்கள் அழிவடைந்து இருந்தது.	நிர்மானங்கள் யாவும் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பயன்பாட்டிற்கு எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஈ)	தெங்கு சார்ந்த புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்துதல், பிரதேசத்தில் தெங்கு பயிர் செய்கையாளர்களை ஊக்குவித்தல், பிரதேசத்தின் மக்களுக்கு வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல், சந்தைக்கு உள்நாட்டு உற்பத்திகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் சபைக்கு மேலதிக வருமானத்தை உழைத்தல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த தெங்கு சார் உற்பத்தி செயற்திட்டத்திற்காக 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தின் போது ரூபா 37,749,784 செலவினம் செய்யப்பட்டிருந்த போதும் அந்த செயற்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஈடுபடுத்தப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டது.	பயன்பாட்டிற்கு எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பயன்பாட்டிற்கு எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.